

1. நிதிக் கூற்றுக்கள்

1.1 முனைப்பழியுள்ள அபிப்பிராயம்

ஹக்மனை பிரதேச சபையின் 2024 திசெம்பர் 31 இல் உள்ளவாறான நிதி நிலைமைக் கூற்று, அத்திகதியில் முடிவடைந்த ஆண்டிற்கான நிதிச் செயற்பாட்டுக் கூற்று, தேறிய சொத்துக்களின் மாற்றங்கள் கூற்று, காசுப்பாய்ச்சல் கூற்று, முக்கியமான கணக்கீட்டுக் கொள்கைகளினதும் ஏனைய விளக்கத் தகவல்களினதும் பொழிப்புக்களை உள்ளடக்கிய 2024 திசெம்பர் 31 இல் முடிவடைந்த ஆண்டிற்கான நிதிக் கூற்றுக்கள் 1987 இன் 15 ஆம் இலக்க பிரதேச சபைகள் அதிகார சட்டத்தின் உப பிரிவு 172(1) மற்றும் 2018 இன் 19 ஆம் இலக்க தேசிய கணக்காய்வு அதிகாரச்சட்டத்தின் 10(1) உபபிரிவுடன் சேர்த்து வாசிக்கப்படும் இலங்கை சனநாயக சோசலிச குடியரசு அரசியலமைப்பின் 154(1) உறுப்புரையில் உள்ளடக்கிய ஏற்பாடுகளுக்கு இணங்க எனது பணிப்பின் கீழ் கணக்காய்வு செய்யப்பட்டன. பாராளுமன்றத்திற்குச் சமர்ப்பிக்கப்பட வேண்டுமென நான் கருதுகின்ற எனது கருத்துரைகளும் அவதானிப்புகளும் இந்த அறிக்கையில் காணப்படுகின்றன.

இந்த அறிக்கையின் 1.6 ஆம் பந்தியில் விபரிக்கப்பட்ட விடயங்களின் தாக்கங்களினைத் தவிர்த்து, ஹக்மனை பிரதேச சபையின் 2024 திசெம்பர் 31 இல் உள்ளவாறான நிதி நிலைமையினையும் அத்திகதியில் முடிவடைந்த ஆண்டிற்கான அதனது நிதிசார் செயலாற்றலினையும் பொதுவாக ஏற்றுக்கொள்ளப்பட்ட கணக்காய்வு கோட்பாடுகளுக்கு இணங்க நிதிக் கூற்றுக்கள் உண்மையாகவும் நியாயமாகவும் தருகின்றன என்பது எனது அபிப்பிராயமாகும்.

1.2 முனைப்பழியுள்ள அபிப்பிராயத்திற்கான அடிப்படை

இந்த அறிக்கையின் 1.6 ஆம் பந்தியில் விபரிக்கப்பட்ட விடயங்களின் அடிப்படையில் எனது அபிப்பிராயம் முனைப்பழியுள்ளதாகப்படுகின்றது.

இலங்கை கணக்காய்வு நியமங்களுக்கு (இ.க.நி.) இணங்க எனது கணக்காய்வினை நான் மேற்கொண்டேன். அந்நியமங்களின் கீழான எனது பொறுப்புக்கள், இந்த அறிக்கையில் நிதிக் கூற்றுக்களின் கணக்காய்விற்கான கணக்காய்வாளரின் பொறுப்புக்கள் பந்தியில் மேலும் விபரிக்கப்படுகின்றன. எனது முனைப்பழியுள்ள அபிப்பிராயத்திற்கான அடிப்படை ஒன்றினை வழங்குவதற்கு போதியளவும் பொருத்தமானதுமான கணக்காய்வுச் சான்றுகளை நான் பெற்றுக்கொண்டுள்ளேன் என நான் நம்புகிறேன்.

1.3 நிதிக் கூற்றுக்களிற்கான முகாமைத்துவத்தினதும் அவ் ஆளுகைக்கு உட்பட்ட தரப்பினர்களினதும் பொறுப்புக்கள்

நிதிக் கூற்றுக்களை பொதுவாக ஏற்றுக்கொள்ளப்பட்ட கணக்கீட்டு கோட்பாடுகளுக்கு இணங்க தயாரித்து சரியாகவும் நியாயமாகவும் சமர்ப்பித்தல் மற்றும் மோசடி அல்லது தவறுகளின் காரணமாக ஏற்படக்கூடிய பொருண்மையான பிறழ் கூற்றுக்களிலிருந்து விடுபட்ட நிதிக் கூற்றுக்களைத் தயாரிப்பதற்கு அவசியமானதென முகாமைத்துவம் நிர்ணயிக்கின்ற அத்தகைய உள்ளகக் கட்டுப்பாடுகள் என்பவற்றிற்கு முகாமைத்துவம் பொறுப்பாக உள்ளது.

பிரதேச சபையின் நிதி அறிக்கையில் செயன்முறையை மேற்பார்வை செய்தல் அவ் ஆளுகைக்குட்பட்ட தரப்பினர்களின் பொறுப்பாக உள்ளது.

2018 இன் 19 ஆம் இலக்க தேசிய கணக்காய்வு அதிகாரச்சட்டத்தின் 16(1) ஆம் உப பிரிவின் பிரகாரம் பிரதேச சபையின் வருடாந்த மற்றும் காலரீதியான நிதிக் கூற்றுக்களை தயாரிக்கக்கூடியவாறு தனது அனைத்து வருமானங்கள், செலவினங்கள், சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்கள் தொடர்பாக புத்தகங்கள் மற்றும் பதிவேடுகளை முறையாக பேணுதல் வேண்டும்.

1.4 கணக்காய்வின் விடயப்பரப்பு (நிதிக் கூற்றுக்களின் கணக்காய்வு தொடர்பான கணக்காய்வாளரின் பொறுப்பு)

ஒட்டுமொத்தமாக நிதிக்கூற்றுக்கள், மோசடி அல்லது தவறு காரணமாக ஏற்படக்கூடிய அனைத்துப் பொருண்மையான பிறழ் கூற்றுக்களிருந்து நிதிக்கூற்றுக்கள் விடுபட்டுள்ளனவா என்பதற்கான நியாயமான உறுதிப்பாட்டைப் பெற்றுக்கொள்வதும் எனது அபிப்பிராயத்தை உள்ளடக்குகின்ற கணக்காய்வாளர் அறிக்கை ஒன்றை வழங்குவதும் எனது குறிக்கோள்களாக உள்ளன. நியாயமான உறுதிப்பாடென்பது உறுதிப்பாட்டின் உயர் நிலையொன்றாக காணப்படுகின்ற போதிலும் இலங்கை கணக்காய்வு நியமங்களிற்கு இணங்க மேற்கொள்ளப்படுகின்ற கணக்காய்வில் பொருண்மையான பிறழ்கூற்றொன்று காணப்படுகையில் அதனை எல்லா வேளையிலும் கண்டுபிடிக்கும் என்பதற்கு அது உத்தரவாத்தினை வழங்குவதில்லை. பிறழ்கூற்றுக்களானவை மோசடி அல்லது தவறு காரணமாக எழக்கூடுமென்பதுடன் அவற்றுள் இந்த நிதிக்கூற்றுக்களை அடிப்படையாகக் கொண்டு பாவனையாளர்களால் மேற்கொள்ளப்படும் பொருளாதாரத் தீர்மானங்கள் மீது தனித்தனியாகவோ அல்லது கூட்டுமொத்தமாகவோ செல்வாக்குச் செலுத்தக்கூடுமென நியாயமாக எதிர்பார்க்கப்படுபவை பொருண்மையானவையாக கருத்திலெடுக்கப்படும்.

துறைசார் வெளிப்படை மற்றும் தொழில்துறை பிண்ணணியுடன் இலங்கை கணக்காய்வு நியமங்களின் பிரகாரம் என்னால் கணக்காய்வு செய்யப்பட்டன. மேலும்,

- மோசடி அல்லது தவறுகளின் காரணமாக நிதிக்கூற்றுக்களின் ஏற்படக் கூடிய பொருண்மையான பிறழ் கூற்று ஆபத்தினை இனங்காணும் போதும் மதிப்பீட்டின் போது சந்தர்ப்பத்திற்கு பொருத்தமான கணக்காய்வு நடைமுறைகளை திட்டமிடுவதன் மூலம் மோசடிகள் அல்லது தவறுகளின் காரணமாக ஏற்படக் கூடிய ஆபத்துகளை தவிர்த்துக் கொள்வதற்கும், போதுமான மற்றும் பொருத்தமான கணக்காய்வுச் சான்றுகளைப் பெற்றுக்கொள்ளல் எனது அபிப்பிராயத்திற்கு அடிப்படையாகும். தவறு ஒன்றின் மூலம் ஏற்படும் தாக்கங்களை விட மோசடி ஒன்றின் மூலம்இடம்பெறும் பொருண்மையான பிறழ் கூற்றினை இனங்காணாமையால் எழும் தாக்கம் பாரியதாக இருப்பதுடன், தவறான கூட்டிணைவு, தவறான ஆவணங்களைத் தயாரித்தல், வேண்டுமென்றே விட்டுவிடுதல் அல்லது உள்ளக கட்டுப்பாட்டை தவிர்ப்புச் செய்தல் மோசடியொன்று ஏற்படுவதற்கு காரணமாகின்றது
- சந்தர்ப்பங்களிற்குப் பொருத்தமான கணக்காய்வு நடைமுறைகளை வடிவமைப்பதற்காக உள்ளகக் கட்டுப்பாடுகள் தொடர்பான அறிவை பெற்றுக்கொள்வதற்காகவேயன்றி சபையின் உள்ளகக் கட்டுப்பாடுகளின் செயற்திறன் மீது அபிப்பிராயமொன்றை தெரிவிக்கும் நோக்கத்திற்காக அல்ல.
- பயன்படுத்திய கணக்கீட்டுக் கொள்கைகளின் பொருத்தப்பாடுகளையும் கணக்கீட்டு மதிப்பீடுகளின் நியாயத் தன்மையினையும் மற்றும் முகாமைத்துவத்தால் மேற்கொள்ளப்பட்ட தொடர்புடைய வெளிப்படுத்தல்களினையும் மதிப்பீடு செய்தல்.
- வெளிப்படுத்தல்கள் உள்ளடக்கப்பட்ட நிதிக்கூற்றுக்களின் கட்டமைப்பு மற்றும் உள்ளடக்கத்திற்காக அடிப்படையான கொடுக்கல் வாங்கல்கள் மற்றும் சம்பவங்கள் பொருத்தமான மற்றும் நியாயமான வகையில் நிதிக்கூற்றுக்களில் உள்ளடக்கப்பட்டுள்ளன என மதிப்பீடு செய்தல்.

வேண்டப்பட்டவாறு எந்த நேரத்திலும் பின்வரும் விடயங்களை பரீட்சிப்பதற்கு சாத்தியமானதாக கணக்காய்வின் நோக்கெல்லை விஸ்தரிக்கப்பட்டுள்ளது.

- பிரதேச சபையின் செயற்பாடுகளை தொடர்ச்சியாக மதிப்பீடு செய்யக்கூடியவாறான தகவல்களை சமர்ப்பிக்கும் நோக்கில் அமைப்பு, முறைமைகள், நடைமுறைகள், ஏடுகள்,

பதிவேடுகள் மற்றும் ஏனைய ஆவணங்கள் முறையாகவும் போதுமானதாகவும் வடிவமைக்கப்பட்டிருந்தனவா என்பதுடன் அத்தகைய முறைமைகள், நடைமுறைகள், புத்தகங்கள், பதிவேடுகள் மற்றும் ஏனைய ஆவணங்கள் ஆக்கபூர்வமான செயற்பாட்டில் உள்ளனவா என்பதும்,

- உரிய எழுத்துமூல சட்டத்திற்கு அல்லது பிரதேச சபையினால் வழங்கப்பட்ட ஏனைய பொதுவான அல்லது விசேட பணிப்புரைகளுடன் பிரதேச சபை இணங்கியிருந்ததா என்பதும்,
- தனது அதிகாரங்கள், தொழிற்பாடுகள் மற்றும் கடமைகளின் பிரகாரம் செயற்பட்டிருந்ததா என்பதும், மற்றும்
- வளங்கள் கால வரையறைகளினுள்ளேயும் பொருத்தமான சட்டங்களிற்கிணங்கவும் சிக்கனமாகவும் வினைத்திறனாகவும் ஆக்கபூர்வமாகவும் கொள்வனவு செய்யப்பட்டு பயன்படுத்தப்பட்டிருந்தனவா என்பதும் ஆகும்.

1.5 ஏனைய சட்டத் தேவைப்பாடுகள் தொடர்பான அறிக்கை

2018 இன் 19 ஆம் இலக்க தேசிய கணக்காய்வு அதிகாரச் சட்டத்தின் பின்வரும் தேவைப்பாடுகள் தொடர்பாக விசேட ஏற்பாடுகள் அடங்கியுள்ளன.

- (அ) 2018 இன் 19 ஆம் இலக்க தேசிய கணக்காய்வு அதிகாரச் சட்டத்தின் 6(1)(ஈ)(iii) பிரிவில் குறிப்பிடப்பட்டுள்ள தேவைப்பாடின படி, பிரதேச சபையின் நிதிக்கூற்றுக்கள் முன்னைய ஆண்டுடன் இணங்குகின்றன.
- (ஆ) 2018 இன் 19 ஆம் இலக்க தேசிய கணக்காய்வு அதிகாரச் சட்டத்தின் 6(1)(ஈ)(iv) பிரிவில் குறிப்பிடப்பட்டுள்ள தேவைப்பாடின படி, முன்னைய ஆண்டின் போது என்னால் மேற்கொள்ளப்பட்ட பரிந்துரைகள் சமர்ப்பிக்கப்பட்டுள்ள நிதிக்கூற்றுக்களில் அடங்கியுள்ளன.

1.6 நிதிக் கூற்றுக்கள் தயாரித்தல் தொடர்பான கணக்காய்வு அவதானிப்புக்கள்

1.6.1 கணக்கீட்டுக் குறைபாடுகள்

	கணக்காய்வு அவதானிப்பு	சபையின் கருத்துரை	பரிந்துரை
(அ)	சபைக்குச் சொந்தமாக காணப்பட்ட நிலையான வைப்பு முதலீட்டு மீதி ரூபா 1.93 மில்லியன் தொகை குறைவாக கணக்கீடு செய்யப்பட்டிருந்தது.	எதிர் காலத்தில் சரி செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என.	நிலையான வைப்பு முதலீடுகள் சரியான பெறுமதிகள் கணக்கீடு செய்ய வேண்டும்.
(ஆ)	2022 ஆண்டில் ஆரம்பிக்கப்பட்ட வேபதிர வட்டாரத்தில் மாதிரிக் கிராமச் செயற்திட்டத்திற்காக செலவிடுவதற்காக ஆளுனரின் அங்கீகாரம் கிடைக்கப்பெற்றுள்ள ஏற்பாடுகளில் மீதியான ஏற்பாடாகிய ரூபா 1.01 மில்லியன் தொகை நிர்மாண வேலை கடன்கொடுத்தோரின் கீழ் கணக்கீடு செய்யப்பட்டிருந்தது.	எதிர் காலத்தில் சரி செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என.	சரி செய்வதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

- (இ) பிரதேச சபையின் உணவகத்தை ஏற்றுக்கொள்ளப்படுகின்றது என. சரி செய்வதற்கு விரிவாக்கும் நிர்மாண வேலைக்குரிய நடவடிக்கை எடுக்க அனைத்து கொடுப்பனவுகளும் 2023 திசம்பர் 29 திகதி அளவில் செலுத்தப்பட்டு பூர்த்தி செய்யப்பட்டிருந்த போதிலும், மீளாய்வாண்டின் போது அதற்காக ரூபா 0.15 மில்லியனிற்கான ஆரம்ப கடன்கொடுத்தோர் ஏற்பாடுகள் ஏற்படுத்தப்பட்டிருந்தது. சரி செய்வதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- (ஈ) சபைக்குச் சொந்தமான கொம்பக்டர் வாகனத்தின் திருத்த வேலைக்காக செலவிடப்பட்டிருந்த ரூபா 0.07 மில்லியனிற்கான தொகை மோட்டார் வாகனங்கள் மற்றும் வண்டிகள் கணக்கில் மூலதனப்படுத்தப்பட்டிருந்தது. சரி செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது என. சரி செய்வதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- (உ) சபைக்கு சொந்தமாக காணப்பட்ட ரூபா 0.19 மில்லியன் தொகைக்கான நிலையான சொத்துக்கள் தன்மையில் காணப்படாத 43 பண்ட விடயங்கள் நிலையான சொத்துக்களின் கீழ் கணக்கீடு செய்யப்பட்டிருந்தது. சரி செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என. சரி செய்வதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

1.6.2 இணக்கஞ் செய்யப்படாத கட்டுப்பாட்டுக் கணக்குகள்

கணக்காய்வு அவதானிப்புக்கள்	சபையின் கருத்துரை	பரிந்துரை
நிதிக்கூற்றுக்களில் காட்டப்பட்டுள்ள 05 கணக்கு விடயங்கள் தொடர்பான மீதிகள் மற்றும் அதற்குரிய துணைப் பதிவேடுகளில் காட்டப்பட்டுள்ள மீதிகளிடையே ரூபா 0.51 மில்லியனிற்கான வித்தியாசம் ஒன்று காணப்பட்டது.	சரி செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என.	உரிய மீதிகளின் வித்தியாசங்களை இணக்கஞ் செய்து கணக்குகளை சரி செய்வதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

1.6.3 கணக்காய்விற்கான எழுத்துமூல சான்றுகள் இன்மை

கணக்காய்வு அவதானிப்புக்கள்	சபையின் கருத்துரை	பரிந்துரை
நிலையான சொத்துக்கள் பதிவேடு விரிவான அட்டவணைகள், மீதிகளை உறுதிப்படுத்தும் ஆவணங்கள் சமர்ப்பிக்கப்படாமையால் கூட்டுத்தொகை ரூபா 27.63 தொகைக்கான 08 கணக்கு விடயங்கள் கணக்காய்வின் திருப்திகரமான பரிசோதனை மேற்கொள்ள முடியாதிருந்தது.	ஆவணங்கள் சரி செய்யப்பட்டு வருகின்றது.	உரிய மீதிகளின் வித்தியாசங்களை இணக்கஞ் செய்து கணக்குகளை சரி செய்வதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

1.7 இணங்காமை

1.7.1 சட்டங்கள், விதிகள், பிரமாணங்கள் மற்றும் முகாமைத்துவத் தீர்மானங்களுடன் இணங்காமை

சட்டங்கள், விதிகள், பிரமாணங்கள் மற்றும் முகாமைத்துவத் தீர்மானங்களுடன் இணங்காமை சந்தர்ப்பங்கள் கீழே காண்பிக்கப்படுகின்றன.

சட்டங்கள் பிரமாணங்களுடனான தொடர்பு	விதிகள், இணங்காமைகள்	சபையின் கருத்துரை	பரிந்துரை
1987 இன் 15 ஆம் இலக்க பிரதேச சபைச் சட்டத்தின் பிரிவு 132(ஒ)	பிரதேச சபைச் சபை முரணாக பதவியணியினரின் அபிவிருத்திக்காக சுற்றுலா ஒன்றிற்கான மீளாய்வாண்டின் போது ரூபா 0.38 மில்லியன் தொகை சபை நிதியத்திலிருந்து செலவிடப்பட்டிருந்தது.	உத்தியோகத்தர்களுக் கு பயிற்சி வழங்கும் நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் சபை நிதியத்திலிருந்து செலவிடப்பட்டிருந்ததுடன், அமைச்சரின் பூர்வாங்க அங்கீகாரம் பெற்றுக்கொள்ளப்படவி ல்லை என.	இவ்வாறான கொடுப்பனவிற்கு சட்டத்தின் ஏற்பாடுகளின் பிரகாரம் அமைச்சரின் பூர்வாங்க அங்கீகாரம் பெற்றுக்கொள்ள வேண்டும்.

2. நிதி மீளாய்வு

2.1 நிதி விளைவுகள்

சமர்ப்பிக்கப்பட்டிருந்த நிதிக் கூற்றுக்களின் படி மீளாய்வாண்டு திசெம்பர் 31 திகதியில் முடிவடைந்த ஆண்டிற்கான சபையின் மீண்டுவரும் செலவை மிகைத்த மீண்டுவரும் வருமானம் ரூபா 13.33 மில்லியன் தொகையாகக் காணப்பட்டதுடன், அதற்கு நேரொப்ப முன்னைய ஆண்டின் மீண்டுவரும் செலவை மிகைத்த மீண்டுவரும் வருமானம் ரூபா 37.41 மில்லியன் தொகையாக இருந்தது.

2.2 வருமான நிருவாகம்

2.2.1 மதிப்பீட்டு வருமானம், சிட்டையிடப்பட்ட வருமானம், சேகரிக்கப்பட்ட வருமானம் மற்றும் நிலுவை வருமானம்

செயலாளரினால் சமர்ப்பிக்கப்பட்ட தகவல்களின் படி மீளாய்வாண்டு மற்றும் முன்னைய ஆண்டு தொடர்பாக சமர்ப்பித்திருந்த மதிப்பீட்டு வருமானம், சிட்டையிடப்பட்ட வருமானம், சேகரிக்கப்பட்ட வருமானம் மற்றும் நிலுவை வருமானம் தொடர்பான தகவல்கள் கீழே காண்பிக்கப்படுகின்றன.

2024

2023

வருமான மூலம்	மதிப்பீட்டு வருமானம்	சிட்டையிடப்பட்ட வருமானம்	சேகரிக்கப்பட்ட வருமானம்	திசெம்பர் 31 திகதியில் உள்ளவாறு மொத்த நிலுவை	மதிப்பீட்டு வருமானம்	சிட்டையிடப்பட்ட வருமானம்	சேகரிக்கப்பட்ட வருமானம்	திசெம்பர் 31 திகதியில் உள்ளவாறு மொத்த நிலுவை
	ரூபா	ரூபா	ரூபா	ரூபா	ரூபா	ரூபா	ரூபா	ரூபா
(i) வீதவரி மற்றும் வரி	2,009,160	2,540,479	2,522,840	3,597,842	1,883,841	2,177,838	1,638,999	3,580,203
(ii) வாடகை	12,026,710	10,831,391	10,990,041	343,000	13,008,240	11,513,149	12,584,269	501,650
(iii) அனுமதிப் பத்திரக் கட்டணம்	910,100	928,686	956,686	-	1,121,000	805,164	777,164	28,000
(iv) ஏனைய வருமானங்கள்	18,101,300	18,188,583	18,027,790	178,073	12,813,000	17,029,070	17,426,697	17,280
	-----	-----	-----	-----	-----	-----	-----	-----
	33,047,270	32,489,139	32,497,357	4,118,915	28,826,081	31,525,221	32,427,129	4,127,133
	=====	=====	=====	=====	=====	=====	=====	=====

2.2.2 வருமானம் சேகரித்தல் செயலாற்றல்

சபையின் வருமானம் சேகரித்தல் செயலாற்றுகை தொடர்பாக அவதானிப்புக்கள் கீழே காண்பிக்கப்பட்டுகின்றது.

கணக்காய்வு அவதானிப்பு

சபையின் கருத்துரை

பரிந்துரை

(அ) வீதவரி

மீளாய்வாண்டின் ஆரம்ப நிலுவை வீதவரி மீதி ரூபா 1.31 மில்லியன் தொகையாக காணப்பட்டதுடன், வருட இறுதியில் உள்ளவாறு 716 வீதவரி அலகுகள் தொடர்பாக ரூபா 1.15 மில்லியனிற்கான நிலுவை மீதியொன்று காணப்பட்டது. அவற்றில் 53 அலகுகள் ரூபா 5,000 இற்கு மிகையான நிலுவை மீதிகளாக காணப்பட்டதுடன், அந்த நிலுவைத் வீதவரி அலகுகளுக்காக சிவப்பு அறிவித்தல் அனுப்புதல், ஆதனங்களை தடைசெய்தல் மற்றும் சட்ட நடவடிக்கை எடுப்பதற்கு சபையினால் நடவடிக்கை எடுத்திருக்கவில்லை.

மீளாய்வாண்டு இறுதியில் காணப்பட்ட மீதியில் 2025 மார்ச் 31 திகதியில் உள்ளவாறு ரூபா 152,212 தொகையும், ரூபா 5,000 இற்கு மேலான 53 நிலுவை மீதிகளிலிருந்து ரூபா 39,236 தொகையொன்று அறவீடு செய்யப்பட்டிருந்தது.

நிலுவை வருமானத்தை விரைவாக அறவீடு செய்வதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

(ஆ) வாடகை

(i) சபைக்குச் சொந்தமான 36 கடையறைகளில் ரூபா 0.34 மில்லியனிற்கான நிலுவை வருமானம் அறவிடப்பட வேண்டிக் காணப்பட்டதுடன், அவற்றில் பஸ் நிலையத்தின் 08 ஆம் இலக்க கடையறையின் உரிமையாளர் 2020 ஆண்டு முதல் கடை வாடகை செலுத்துவதை புறக்கணித்திருந்த போதிலும், வாடகையாளருடன் உடன்படிக்கையொன்று மேற்கொண்டிருக்காமையால் ரூபா 95,500 இற்கான நிலுவையை அறவீடு செய்வதற்காக சட்ட நடவடிக்கை எடுக்க முடியாமல் உள்ளது.

ரூபா 0.16 மில்லியன் அறவீடு செய்யப்பட்டுள்ளதுடன், உடன்படிக்கை மேற்கொள்ளப்பட்டிருக்காமையால் நிலுவைத் தொகையை அறவீடு செய்வதற்கு முடியாமல் உள்ளது என.

நிலுவை வருமானத்தை விரைவாக அறவீடு செய்வதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டியதுடன், நீண்ட காலமாக நிலுவை வருமானம் அறவீடு செய்யாத உத்தியோகத்தர்களுக்கு எதிராக பொருத்தமான நடவடிக்கை எடுக்க வேண்டும்.

(ii) 1987 இன் 15 ஆம் இலக்க பிரதேச சபைச் சட்டத்தின் பிரிவு 126(viii)(உ) இன் பிரகாரம் துணை விதிகள் ஆக்கப்பட்டு வாடகை வருமானத்தை உழைக்க முடியுமாக இருந்த ஹக்மனை தெனி அபேவிக்கிரம விளையாட்டுத் திடல் மற்றும் நகர மண்டபம் வாடகைக்கு வழங்குதல் தொடர்பாக கவனம் செலுத்தியிருக்கவில்லை.

விளையாட்டுத் திடல் துணை விதிகள் வாடகைக்கு வழங்குதல் ஆக்கப்பட்டு வருமானம் தொடர்பான துணை விதி உழைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆளுனருக்கு எனவும், சமர்ப்பிக்கப்பட்டுள்ளது எனவும், நகர மண்டப துணை விதி வரைவு தயாரிக்கப்பட்டு வருகின்றது எனவும்.

துணை விதிகள் ஆக்கப்பட்டு வருமானம் உழைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

(இ) ஏனைய வருமானங்கள்

மாகாண சபை பிரதான செயலாளரிடம் மற்றும் ஏனைய அதிகாரிகளிடம் நீதிமன்றத் தண்டப்பணம் ரூபா 0.98 மில்லியன் தொகை மற்றும் முத்திரைக் கட்டணம் ரூபா 18.07 மில்லியன் தொகை அறவிட வேண்டிக் காணப்பட்டது.

நிலுவை நீதிமன்றத் தண்டப்பண மீதியில் ரூபா 0.39 மில்லியன் தொகையும், நிலுவை முத்திரைக் கட்டண மீதியில் ரூபா 0.19 மில்லியன் தொகையும் அறவீடு செய்யப்பட்டுள்ளது என.

நிலுவை வருமானத்தை விரைவாக அறவீடு செய்யப்பட வேண்டும்.

3. செயற்பாட்டு மீளாய்வு

3.1 சட்டத்தின் மூலம் சாட்டப்பட்டுள்ள கருமங்கள் நிறைவேற்றுதல்

பிரதேச சபை அதிகாரச் சட்டத்தின் 3 ஆம் பிரிவின் கீழ் பொது மக்கள் சுகாதாரம், பொதுப் பயன்பாட்டு சேவைகள் மற்றும் பகிரங்க பொது வழிகள் தொடர்பான விடயங்களை முறைப்படுத்துதல் மற்றும் நிருவகித்தல் பொது மக்களின் சுகபோகம், வசதி மற்றும் நலன்புரி ஆகிய சபையினால் நிறைவேற்றப்பட வேண்டிய பணிகளை நிறைவேற்றுதல் தொடர்பாக அவதானிக்கப்பட்ட விடயங்கள் கீழே காண்பிக்கப்படுகின்றன.

கணக்காய்வு அவதானிப்பு**சபையின் கருத்துரை****பரிந்துரை**

ஹக்மனை பிரதேச சபையின் அதிகார பிரதேசத்தில் நாளாந்தம் சேகரமாகும் குப்பை முகாமைத்துவத்திற்காக முறையான நிகழ்ச்சித் திட்டமொன்று செயற்படுத்துவதற்கு மீளாய்வாண்டு இறுதி வரையும் நடவடிக்கை எடுத்திருக்கவில்லை.

உக்கக் கூடிய குப்பைகளில் சேதனப் பசளை உற்பத்தி செய்தல் உக்காத குப்பைகளில் ஒரு பகுதி விற்பனை செய்யப்படுகின்றதெனவும், பயன்படுத்த முடியாத உக்காத குப்பைகளை தரையை நிரப்புவதற்காக பயன்படுத்தப்படுகின்றன எனவும்.

நிச்சயிக்கப்பட்ட கால சட்டகத்தினுள் முறையான குப்பை முகாமைத்துவ நிகழ்ச்சித் திட்டமொன்று செயற்படுத்த வேண்டும்.

3.2 செயற்பாட்டுத் திறமையின்மை**கணக்காய்வு அவதானிப்பு****சபையின் கருத்துரை****பரிந்துரை**

1987 இன் 15 இலக்க பிரதேச சபைச் சட்டத்தின் 154(1) பிரிவின் பிரகாரம் பிரதேச சபையொன்றின் எல்லைக்கு உட்பட்ட ஏதேனும் ஒரு காணியொன்று விற்பனை செய்யும் சந்தர்ப்பத்தில் அந்த காணியின் விற்பனை மூலம் கிடைக்கக்கூடிய பணத்திலிருந்து ஒரு சதவீதத்திற்கு சமமான வரியொன்று விற்பனையாளர் அல்லது ஏலவிற்பனையாளர் அல்லது தரகர் அல்லது அவரின் ஊழியர் அல்லது அவரை பின்தொடர்பவரினால் பிரதேச சபைக்கு செலுத்தப்பட வேண்டியிருந்த போதிலும், மீளாய்வண்டின் போது மற்றும் முன்னைய ஆண்டின் போது அதிகாரப் பிரதேசத்திலிருந்து விற்பனை செய்யப்பட்டிருந்த 07 காணிகளில் இருந்து கட்டணம் அறவீடு செய்யப்பட்டிருக்கவில்லை.

ஏலவிற்பனையாளர் அல்லது தரகர் அல்லது அவரின் பின்தொடர்பவரினால் விற்பனை செய்யும் சந்தர்ப்பத்தில் வரி அறவிடப்படுகின்றது என.

ஏற்பாடுகளின் படி சபைக்கு அறவிடப்பட வேண்டிய வரியினை அறவீடு செய்ய வேண்டும்.

3.3 சொத்துக்கள் முகாமைத்துவம்**கணக்காய்வு அவதானிப்பு****சபையின் கருத்துரை****பரிந்துரை**

(அ) ரூபா 9.67 மில்லியன் பெறுமதியான சுமார் 8 ஏக்கர் அளவான 10 காணித்துண்டுகளுக்கான காணி உருத்துறுதிகள் பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுத்திருக்கவில்லை.

எதிர் காலத்தில் உறுதிகள் பெற்றுக்கொள்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என.

சட்ட ரீதியான உரிமை சபையின் பெயரில் உரித்தாக்குவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

(ஆ) சபைக்குச் சொந்தமான டிபர் வண்டியின் மைலோ மீற்றர் வாசிப்பு மற்றும் ஓட்ட அட்டவணைகள் குறிப்பிடப்பட்ட பெறுமதியிடையே 2,033 கிலோ மீற்றருக்கான வித்தியாசம் காணப்பட்டது.

பொறியியலாளர் அறிக்கையொன்று பெற்றுக்கொண்டு சரி செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என.

மைலோ மீற்றர் வாசிப்பு மற்றும் ஓட்ட அட்டவணையிடையே வித்தியாசங்களை சரி செய்யப்படுவதுடன், வித்தியாசத்திற்கான காரணங்களை

இனங்கண்டு
பொருத்தமான
நடவடிக்கை எடுக்க
வேண்டும்.

- (இ) சபைக்கு நன்கொடையாக கிடைத்திருந்த 03 வாகனங்கள் மற்றும் இயந்திர உபகரணங்கள் 11 வருடங்களுக்கும் 31 வருடங்களுக்கும் இடைப்பட்ட காலம் முதல் சபையின் பெயரில் பதிவு செய்து கொள்வது தொடர்பாக கவனம் செலுத்தியிருக்கவில்லை.
- ஒரு கப் வண்டி சபையின் பெயரில் உரித்தாக்கப்பட்டுள்ளதுடன், ஏனைய வண்டிகள் தொடர்பாக அறிவுரைகளின் படி நடவடிக்கை எடுக்கப்படும் என.
- வாகனங்களை சபையின் பெயரில் உரித்தாக்கப்பட வேண்டும்.

3.4 மனித வள முகாமைத்துவம்

கணக்காய்வு அவதானிப்பு	சபையின் கருத்துரை	பரிந்துரை
(அ) ஆளணித் திட்டத்தின் படி மீளாய்வாண்டு இறுதி அளவில் சபையின் 30 பதவிகளில் மிகையாக காணப்பட்டது.	சமூக அபிவிருத்தி உத்தியோகத்தர் பதவி, உள்ளூராட்சி ஆணையாளர் காரியாலயத்தில் அங்கீகரிக்கப்பட்டுள்ள பதவியொன்றாக காணப்படுவதுடன், 28 பதவிகளைச் சேர்ந்த அபிவிருத்தி உத்தியோகத்தர்களில் 05 பதவிகளுக்காக அங்கீகாரம் பெற்றுக்கொள்வதற்காக உள்ளூராட்சி ஆணையாளருக்கு விண்ணப்பிக்கப்பட்டிருந்ததுடன் ஏனைய உத்தியோகத்தர்கள் தொடர்பான தகவல்கள் மாதாந்தம் தென் மகாகாண பிரதான செயலாளருக்கு சமர்ப்பிக்கப்படுகின்றது என.	பதவியணி தேவைப்பாடு தொடர்பாக மீளாய்வு செய்து மிகை உத்தியோகத்தர் தொடர்பாக பொருத்தமான நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்.
(ஆ) சேவையை வரிதாக்கிய அறிவித்தல் வழங்கப்பட்டிருந்த வெளிநாடு சென்றுள்ள இரண்டு ஊழியர்களிடம் அறவிடப்பட வேண்டிய ரூபா 0.45 மில்லியனிற்கான இடர் கடன் மீதி மீளாய்வாண்டு இறுதி வரை அறவீடு செய்திருக்கவில்லை.	ஒரு உத்தியோகத்தர் 2025 ஆண்டு நிலுவை தொகை செலுத்துவதற்கு இணங்கியிருந்ததுடன், அடுத்த உத்தியோகத்தரினாலும் இடையிடையே கொடுப்பனவு மேற்கொள்ளப்படுகின்றது என.	விரைவாக கடன் மீதிகள் அறவீடு செய்யப்பட வேண்டியதுடன், அவ்வாறின்றேல் சட்ட அலுவல்கள் மேற்கொண்டு பிணையாளர்களிடம் அறவீடு செய்ய வேண்டும்.
(இ) சபையில் கடமையாற்றும் ஆரம்ப தர 05 தொழிலாளர் பதவிக்குரிய கடமைகள் சாட்டப்படாமல் ஏனைய பதவிகளுக்குரிய கடமைகள் சாட்டப்பட்டு மீளாய்வாண்டின் போது ரூபா 3.11 மில்லியன் தொகை சபை நிதியத்திலிருந்து செலவிடப்பட்டிருந்தது.	தேவையான சந்தர்ப்பத்தில் அனைத்து தொழிலாளர்களையும் சேவையில் ஈடுபடுத்தப்படுகின்றதென.	பதவியணி தேவைப்பாடு தொடர்பாக சரயாக இனங்கண்டு ஆட்சேர்ப்பு மேற்கொள்ள வேண்டியதுடன், உரிய கடமை அலுவல்களில் ஈடுபடுத்தப்பட வேண்டும்.